

ஆமோஸ்

முன்னுரை

௧ இது ஆமோஸின் செய்தி ஆமோஸ் தெக்கோவாநகரைச் சேர்ந்த மேய்ப்பர்களில் ஒருவன் ஆமோஸ் இஸ்ரவேலைப்பற்றி யூதாவின் அரசனாக உசியா இருந்த காலத்திலும் இஸ்ரவேலின் அரசனாக யோவாசின் மகன் யெரொபெயாமின் காலத்திலும் தரிசனங்களைக்கண்டான் இது பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது

சீரியாவிற்கு எதிரான தண்டனை

Punishment for Aram

௨ ஆமோஸ் சொன்னான்

கர்த்தர் சீயோனில் ஒரு சிங்கத்தைப்போன்று சத்தமிடுவார்

அவரது உரத்த சப்தம் எருசலேமிலிருந்து கெர்ச்சிக்கும்

மேய்ப்பர்களின் பசுமையான மேய்ச்சல் இடம் வறண்டு மடியும்

கர்மேல்மலையும் காய்ந்து போகும்

௩ கர்த்தர் இவற்றைக்கூறுகிறார் நான்

தமஸ்குவின் ஜனங்களை அவர்கள் செய்த பலகுற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன் ஏனென்றால் அவர்கள் கீலேயாத் ஜனங்களை இரும்பு ஆயுதங்களினால் நசுக்கினார்கள்

௪ எனவே நான் ஆசுகேலின் வீட்டில் நெருப்பை பற்றவைப்பேன் அந்த நெருப்பு பெனாதாதின்

மிகப்பெரிய அரண்மனைகளை அழிக்கும்
 ௫ நான்தமஸ்குவின் வாசலில் போடப்பட்டுள்ள
 தாழ்ப்பாளை உடைப்பேன் நான்
 ஆவேன்பள்ளதாக்கின் சிங்காசனத்தில்
 உட்கார்ந்திருப்பவனை அழிப்பேன் நான்
 பெத்ரேதேனிலிருந்து வல்லமையின்
 சின்னத்தை விலக்கிப்போடுவேன் சீரியாவின்
 ஜனங்கள் தோற்றகடிக்கப்படுவார்கள்
 ஜனங்கள் அவர்களைக் கீர்நாட்டுக்குக்
 கொண்டு செல்வார்கள் என்று கர்த்தர்
 கூறினார்

பெலிஸ்தியர்களுக்கான தண்டனை

௬ கர்த்தர் இதனைக் கூறுகிறார் நான்
 நிச்சயமாக காத்தா ஜனங்களை
 அவர்களின் பலகுற்றங்களுக்காகத்
 தண்டிப்பேன் ஏனென்றால் அவர்கள்
 நாட்டு ஜனங்களை யெல்லாம்
 சிறைபிடித்து ஏதோ முக்குக்கைதிகளாகக்
 கொண்டு போனார்கள்

௭ எனவே நான்காத்தாவின் மதிலுக்குள்
 நெருப்பை அனுப்புவேன் இந்த நெருப்பு
 காத்தாவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்
 ௮ நான் அஸ்தோத்தின் சிங்காசனத்தில்
 இருப்பவனை அழிப்பேன் நான்
 அஸ்கலோனின் செங்கோலைத்
 தாங்கியிருப்பவனை அழிப்பேன் நான்
 எக்ரோன் ஜனங்களைத் தண்டிப்பேன் பிறகு
 மீதமுள்ள பெலிஸ்தியர்களும் மரிப்பார்கள்

தேவனாகியகர்த்தர் கூறினார்
 பொனிசியாவின் தண்டனை
 கூகர்த்தர் இவற்றைச் சொல்கிறார்
 நான் நிச்சயமாக தீருஜனங்களை
 அவர்களது பலகுற்றங்களுக்காகத்
 தண்டிப்பேன் ஏனென்றால் அவர்கள் ஒரு
 நாடு முழுவதையும் சிறைபிடித்து ஏதோ முக்கு
 அடிமைகளாக அனுப்பினார்கள் அவர்கள்
 தம் சகோதரர்களோடு (இஸ்ரவேல் செய்த
 உடன்படிக்கையை நினைவுகொள்ளவில்லை
 கூ௦ எனவே நான் தீருவின் சுவர்களில்
 நெருப்பைப் பற்றவைப்பேன் அந்த நெருப்பு
 தீருவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்
 ஏதோ மியர்களுக்கான தண்டனை
 கூகர்த்தர் இவற்றைக் கூறுகிறார் நான்
 ஏதோ மஜனங்களை அவர்களின் பல
 குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன்
 ஏனென்றால் ஏதோ ம்தன் சகோதரன்
 இஸ்ரவேலை வாளோடு துரத்தினான்
 ஏதோ ம் இரக்கம் காட்டவில்லை ஏதோ மின்
 கோபம் இடைவிடாமல் தொடர்ந்து காட்டு
 மிருகங்களைப் போல இஸ்ரவேலர்களைக்
 கிழித்துக் கொண்டிருந்தான்
 கூ௨ எனவே நான் தேமானில் நெருப்பைப்
 பற்றவைப்பேன் அந் நெருப்பு போன்றாவின்
 உயர்ந்த கோபுரங்களை எரித்துப் போடும்
 அம்மோனியர்களுக்கான தண்டனை
 கூ௩ கர்த்தர் இவற்றைக் கூறுகிறார் நான்
 நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள்

செய்தபலகுற்றங்களுக்காகத்தண்டிப்பேன்
 ஏனென்றால் அவர்கள் கீலேயாத்நாட்டில்
 கர்ப்பிணிப்பெண்களைக்கொன்றார்கள்
 அம்மோனியர்கள் இதனைச் செய்துதங்கள்
 நாட்டுஎல்லைகளைவிரித்தார்கள்
 ௧௪ எனவேநான்ரப்பாவின்மதிலில்
 நெருப்பைப்பற்றவைப்பேன் அந்நெருப்பு
 ரப்பாவின் உயர்ந்தகோபுரங்களை
 எரித்துஅழிக்கும் அவர்களின்நாட்டிற்குள்
 துன்பமானதுசுழல்காற்றைப்போன்றுவரும்
 ௧௫ பிறகு அவர்களின் அரசனும் தலைவர்களும்
 சிறைபிடிக்கப்படுவார்கள் அவர்கள்
 அனைவரும் ஒன்றாகப்பிடிக்கப்படுவார்கள்.
 என்றுகர்த்தர் கூறினார்

௨

மோவாபின்தண்டனை

௧ கர்த்தர் இவற்றைக்கூறுகிறார்நான்
 நிச்சயமாகமோவாப்ஜனங்களை அவர்கள்
 செய்தபலகுற்றங்களுக்காகத்தண்டிப்பேன்
 ஏனென்றால்மோவாபியர் ஏதோம் அரசனின்
 எலுப்புகளைச்சுண்ணாம்பில்எரித்தார்கள்
 ௨ எனவேநான்மோவாப்நாட்டில்நெருப்பைப்
 பற்றவைப்பேன் அந்தநெருப்புக்கீரியோத்தின்
 உயர்ந்தகோபுரங்களைஅழிக்கும்அங்கே
 பயங்கரசத்தமும்எக்காளச்சத்தமும்கேட்க
 அவர்கள்மரிபார்கள்
 ௩ எனவேநான்மோவாபின் அரசர்களுக்கு
 ஒருமுடிவைக்கொண்டுவருவேன்நான்
 மோவாபின் அனைத்துத்தலைவர்களையும்

கொல்வேன்கர்த்தர்இதனைக்கூறினார்

யூதாவுக்கானதண்டனை

௪௪ கர்த்தர்இவற்றைக்கூறுகிறார்நான்
 நிச்சயமாகயூதாவைஅவர்களதுபல
 குற்றங்களுக்காகத்தண்டிப்பேன்
 ஏனென்றால்அவர்கள்கர்த்தருடைய
 கட்டளைகளுக்குஅடிபணியமறுத்தார்கள்
 அவர்கள்அவரதுகட்டளைகளைக்
 கைக்கொள்ளவில்லைஅவர்கள்
 முற்பிதாக்கள்பொய்களைநம்பினார்கள்அதே
 பொய்கள்யூதாவின்ஜனங்கள்தேவனைப்
 பின்பற்றுவதைநிறுத்தக்காரணமாயிருந்தது
 ௫ எனவேநான்யூதாவில்நெருப்பை
 பற்றவைப்பேன்அந்தநெருப்பு
 எருசலேமிலுள்ளஉயர்ந்தகோபுரங்களை
 அழிக்கும்

இஸ்ரவேலுக்கானதண்டனை

௪௫ கர்த்தர்இதனைக்கூறுகிறார்நான்
 நிச்சயமாகஇஸ்ரவேலர்களைஅவர்களது
 பலகுற்றங்களுக்காகத்தண்டிப்பேன்
 ஏனென்றால்அவர்கள்கொஞ்சம்
 வெள்ளிக்காகஅப்பாவிஜனங்களை
 விற்றார்கள்அவர்கள்ஏழைஜனங்களை
 பாதரட்சைகளுக்காகவிற்றார்கள்
 ௬ அவர்கள்ஏழைஜனங்களைமுகம்குப்புற
 தரையில்தள்ளிஅவர்கள்மேல்நடந்தார்கள்
 அவர்கள்துன்பப்படுகிறஜனங்களின்
 சத்தத்தைக்கேட்பதைநிறுத்தினர்
 தந்தைகளும்மகன்களும்ஒரேபெண்ணிடம்

பாலினஉறவுகொள்கிறார்கள் அவர்கள் எனது
பரிசுத்தமானநாமத்தைபாழாக்கிவிட்டார்கள்
அ அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை
எடுத்து அந்த ஆடைகளின்மேல் உட்கார்ந்து
அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள்
அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன்தந்து
அவர்கள் ஆடைகளை அடைமானமாக
எடுத்தார்கள் அவர்கள் ஜனங்கள் அபராதம்
செலுத்தும் படிச் செய்தார்கள் அப்பணத்தில்
மதுவாங்கி அவர்கள் பொய்தெய்வத்தின்
கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்
^௯ ஆனால் அவர்களுக்கு முன்பாகவே
எமோரியர்களை அழித்தது நான்
எமோரியர்கள் கேதுருமரங்களைப்போன்று
உயரமானவர்கள் அவர்கள் கர்வாலிமரங்களைப்போல்
ஆனால் நான் அவர்களது மேலே உள்ள
பழங்களையும் கீழேயுள்ள வேர்களையும் அழித்தேன்
^{௧௦} நானே உங்களை எகிப்து நாட்டின்
அடிமைத்தனத்திலிருந்து மீட்டுவந்தேன் நான்
40 வருடங்கள் உங்களை வானந்தரத்தில்
வழி நடத்தினேன் நீங்கள் எமோரியரின்
நாட்டை எடுத்துக்கொள்ள உதவினேன்
^{௧௧} நான் உங்கள் மகன்களில் சிலரைத்
தீர்க்கதரிசிகள் ஆக்கினேன் நான் உங்களது
இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக
ஆக்கினேன் இஸ்ரவேல் ஜனங்களே இது
உண்மை என்று கர்த்தர் சொல்லுகிறார்
^{௧௨} ஆனால் நீங்கள் நசரேயர்களை மது
குடிக்கச் செய்தீர்கள் நீங்கள் தீர்க்கதரிசிகளை

தீர்க்கதரிசனம்சொல்லவேண்டாம்என்று
சொன்னீர்கள்

௧௩ நீங்கள்எனக்குப்பெரியபாரத்தைப்
போன்றவர்கள்நான்பாரம்ஏற்றப்பட்ட
வண்டியைப்போன்றுவளைந்திருக்கிறேன்
௧௪ என்னிடமிருந்துஎவரும்வேகமான
ஒட்டக்காரன்சுடத்தப்பிக்கமுடியாது
பலவான்களுக்குப்போதுமானபலம்
இருக்காதுபடைவீரர்கள்தம்மைத்தாம்
காப்பாற்றிக்கொள்ளமுடியாது
௧௫ ஜனங்கள்வில்லோடும்அம்போடும்
இருந்தும்உயிர்பிழைப்பதில்லைவேகமாக
ஓடுபவனும்தப்பமுடியாதுகுதிரையில்
வருகிறவர்களும்உயிரோடுதப்பமுடியாது
௧௬ அப்போதுமிகத்தேரியமான
வீரனும்ஓடிப்போவான்அவர்கள்தம்
ஆடைகளைஅணிந்துகொள்ளக்கூடநேரம்
எடுத்துக்கொள்ளமாட்டார்கள்என்றுகர்த்தர்
கூறினார்

௩

இஸ்ரவேலுக்கானஎச்சரிக்கை

௧ இஸ்ரவேல்ஜனங்களேஇந்தச்
செய்தியைக்கவனியுங்கள்இஸ்ரவேலே
உங்களைபற்றிகர்த்தர்இவற்றைக்
கூறினார்இந்தசெய்திநான்எகிப்திலிருந்து
அழைத்துக்கொண்டுவந்தஎல்லாக்
குடும்பங்களையும்(இஸ்ரவேல்பற்றியது
௨ பூமியில்அநேகக்குடும்பங்கள்இருந்தன
ஆனால்உன்னுடையஒரேகுடும்பத்தைதான்

சிறப்பானவழியில் அறிந்துகொள்ளநான்
 தேர்ந்தெடுத்தேன் நீ எனக்கு எதிராகத்
 திரும்பினாய் எனவே நான் உனது எல்லா
 பாவங்களுக்காக உன்னைத்தண்டிப்பேன்
 இஸ்ரவேலின் தண்டனைக்கான காரணம்
^௩ இரண்டுபேர் ஒத்துப்போனாலொழிய
 ஒரேவழியில் நடக்கமுடியாது
^௪ காட்டிலுள்ள சிங்கம்
 ஒருமிருகத்தைப்பிடித்தபிறகுதான்
 கெர்ச்சிக்கும்
 ஒரு இளஞ்சிங்கம் தன்குகையில்
 கெர்ச்சிக்கிறது என்றால்
 அது ஏதோ ஒன்றைப்பிடித்துவிட்டது என்று
 அர்த்தம்
^௫ கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால்
 ஒருபறவை தரையிலுள்ள கண்ணிக்குள்
 பறக்காது
 கண்ணிமூடினால்
 அது பறவையைப்பிடிக்கும்
^௬ எக்காளம் எச்சரிகையாக உனது இனால்
 ஜனங்கள் நிச்சயம்பயத்தால் நடுங்குவார்கள்
 நகரத்திற்கு துன்பம்வந்தால்
 அதற்கு கர்த்தர்தர காரணமாவார்
^௭ எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச்
 செய்யமுடிவு செய்வார் ஆனால் அவர்
 எதையும் செய்யும் முன்னால் அவர்தனது
 தீர்க்கதரிசிகளிடம் சொல்வார்
^௮ ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள்
 பயப்படுவார்கள் கர்த்தர்பேசினால்

தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்
 கூக௦ நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும்
 எகிப்துக்கும் போய் இச்செய்தியைக்
 கூறுங்கள் சமாரியாவின் மலைகளுக்கு
 வாருங்கள் நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக்
 காண்பீர்கள் ஏனென்றால் ஜனங்களுக்குச்
 சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது அந்த
 ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக
 இருந்தார்கள் அவர்கள் மற்றவர்களிடமிருந்து
 பொருட்களை எடுத்துத்தங்கள் கோபுரங்களில்
 ஒளித்துவைத்தார்கள் அவர்கள் போரில்
 எடுத்தப் பொருட்களால் அவர்களது
 கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன
 கூக௧ எனவே கர்த்தர் சொல்கிறார் ஒருபகைவன்
 அந்த நாட்டிற்கு வருவான் அந்தப்பகைவன்
 உன்பலத்தை எடுத்துப் போடுவான் நீ உயர்ந்த
 கோபுரங்களில் ஒளித்துவைத்த பொருட்களை
 அவன் எடுப்பான்
 கூக௨ கர்த்தர் கூறுகிறார்
 ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக்குட்டியை தாக்கலாம்
 மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி
 செய்யலாம்
 ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு
 பகுதியைத்தான் காப்பாற்றுவான்
 அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு
 கால்கள்
 அல்லது காதின ஒருபகுதியை மட்டும் பிடுங்க
 முடியும்
 அவ்வாறே இஸ்ரவேலின் பெரும்பாலான

ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்
 சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள்
 படுக்கையின் ஒரு மூலையையோ
 அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும்
 துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக் கொள்வார்கள்
^{௧௩}என் ஆண்டவரும் சர்வவல்லமையுள்ள
 தேவனுமாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்
 யாக்கோபின் குடும்பத்தை (இஸ்ரவேல்
 எச்சரிக்கை செய்
^{௧௪}இஸ்ரவேல் பாவம் செய்தது
 நான் அவர்களைத் தங்களுடைய
 பாவங்களுக்காகத் தண்டிப்பேன் நான்
 பெத்தேலில் உள்ள பலிபீடங்களையும்
 அழிப்பேன் பலிபீடத்தின் கொம்புகள்
 வெட்டப்பட்டு தரையில் கிடக்கும்
^{௧௫}நான் மழைக்கால வீட்டைக்கோடைகால
 வீட்டோடு அழிப்பேன் தந்தத்தால் ஆனவீடுகள்
 அழிக்கப்படும் பலவீடுகள் அழிக்கப்படும்
 என்று கர்த்தர் கூறுகிறார்

௪

இன்பத்தை விரும்பும் பெண்கள்

^௧சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின்
 மாடுகளே என்னைக்கவனியுங்கள் நீங்கள்
 ஏழைகளைத் துன்புறுத்துகிறீர்கள் நீங்கள்
 அந்த ஏழைகளை நசுக்குகிறீர்கள் நீங்கள்
 எங்களுக்குக் குடிக்கக் கொஞ்சம் கொண்டு
 வாருங்கள் என்று உங்கள் கணவர்களிடம்
 கூறுகிறீர்கள்

^௨கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி

கொடுத்தார் அத்துன்பங்கள் உங்களுக்கு
 வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால்
 வாக்களித்தார் ஜனங்கள் கொக்கிகளைப்
 பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள்
 அவர்கள் மீன் தூண்டலைப் பயன்படுத்தி
 உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள்
^நஉங்கள் நகரம் அழிக்கப்படும் பெண்கள்
 நகரச்சுவர்களிலுள்ள வெடிப்புகள் வழியே
 அவசரமாக வெளியேறி பிணக்குவியல்களின்
 மேல் விழுவார்கள்
 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்
^சபெத்தேலுக்குப் போய்பாவம் செய்யுங்கள்
 கில்காலுக்குப் போய் மேலும் பாவம்
 செய்யுங்கள் உங்களது பலிகளை காலை
 நேரத்தில் செலுத்துங்கள் மூன்று நாள்
 விடுமுறைக்கு உங்கள் விளைச்சலில் பத்தில்
 ஒருபாகத்தைக் கொண்டுவாருங்கள்
^{ரு}புளித்த மாவுள்ள நன்றிக்காணிக் கையைக்
 கொடுங்கள் ஒவ்வொருவரிடமும் சயசித்தக்
 காணிக் கைகளைப் பற்றிக் கூறுங்கள்
 இஸ்ரவேலே அவற்றைச் செய்ய நீ
 விரும்புகிறாய் எனவே போய் அவற்றைச் செய்
 கர்த்தர் இவற்றைக் கூறினார்
^{சு}நான் உங்களை என்னிடம் வரச் செய்ய
 வேண்டுமென பலவற்றை முயற்சி செய்தேன்
 நான் நீங்கள் உண்ணாத உணவையும்
 தரவில்லை உங்கள் நகரங்கள் எதிலும்
 உண்ண உணவுகிடைக்கவில்லை ஆனால்
 நீங்கள் என்னிடம்திரும்பி வரவில்லை என்று

கர்த்தர்சூறினார்

எநான் அறுவடைக்குமூன்றுமாதத்திற்கு
முன்புமழையையும்நிறுத்தினேன்எனவே
விளைச்சல்விளையவில்லைபிறகுநான்
ஒருநகரத்தில்மழைபெய்யும்படிச்செய்தேன்
ஆனால்அடுத்தநகரில்மழைபெய்யவில்லை
நாட்டின்ஒருபகுதியில்மழைபெய்ததுஆனால்
நாட்டின்அடுத்தப்பகுதியில்வறட்சிஏற்பட்டது
அஎனவேஇரண்டுஅல்லதுமூன்று

நகரங்களிலுள்ளஜனங்கள்அடுத்தநகருக்கு
தண்ணீர்எடுப்பதற்காகச்சென்றனர்

ஆனால்எல்லோருக்கும்அங்குதண்ணீர்
போதுமானதாகஇல்லைஇருந்தாலும்நீங்கள்
உதவிக்காகஎன்னிடம்வரவில்லைஎன்று
கர்த்தர்சூறினார்

சூநான்உங்கள்விளைச்சலைவெப்பத்தாலும்
நோயாலும்மரிக்கும்படிச்செய்தேன்நான்
உங்களதுதோட்டங்களையும்திராட்சத்
தோட்டங்களையும்அழித்தேன்உங்களது
அத்திமரங்களையும்ஒலிவமரங்களையும்
வெட்டுக்கிளிகள்தின்றனஆனாலும்நீங்கள்
உதவிக்காகஎன்னிடம்வரவில்லைஎன்று
கர்த்தர்சூறினார்

க௦நான்எகிப்திற்குச்செய்ததுபோல
உங்களுக்குஎதிராகவியாதிகளை
அனுப்பினேன்நான்உங்களது
இளைஞர்களைவாள்களால்கொன்றேன்
நான்உங்கள்குதிரைகளைஎடுத்துக்கொண்டேன்
நான்உங்கள்பாளயம்பிணங்களால்

துர்நாற்றம்வீசும்படிசெய்தேன் ஆனாலும்
நீங்கள்என்னிடம்உதவிக்காகவரவில்லை
என்றுகர்த்தர்சூறினார்

கக நான்சோதோமையும்கொமோராவையும்
அழித்ததுபோன்றுஉங்களைஅழித்தேன்
அந்நகரங்கள்முழுவதுமாகஅழிந்தனநீங்கள்
நெருப்பிலிருந்துவெளியேஇழுக்கப்பட்ட
எரிந்தகுச்சியைப்போன்றவர்கள் ஆனாலும்
நீங்கள்என்னிடம்உதவிக்காகவரவில்லை
என்றுகர்த்தர்சூறினார்

கஉ எனவேஇஸ்ரவேலேநான்இவற்றை
உனக்குச்செய்வேன்இஸ்ரவேலேஉனது
தேவனைசந்திக்கத்தயாராகஇரு

கங நான்யார்நானேமலைகளைப்படைத்தவர்
நான்உங்கள்இருதயங்களையும்
உண்டாக்கினவர்
நான்ஐனங்களுக்குஎவ்வாறுபேசவேண்டும்
என்றுகற்றுக்கொடுத்தேன்
நான்இருளைவிடியற்காலையாக
மாற்றினேன்
நான்பூமியின்மேலுள்ளமலைகளின்மேல்
நடக்கிறேன்
நான்யார்எனதுநாமம்சேனைகளின்
தேவனாகியகர்த்தர்

ரு

இஸ்ரவேலுக்கானசோகப்பாடல்

கஇ இஸ்ரவேல்ஐனங்களேஇந்தப்பாடலைக்
கேளுங்கள்இந்தச்மரணப்பாடல்உங்களைப்

பற்றியதுதான்

^உஇஸ்ரவேல்கன்னிவிழுந்தாள்

அவள்இனிமேல்எழமாட்டாள்

அவள்தனியாகவிடப்பட்டாள்புழுதியில்

கிடக்கிறாள்

அவளைத்தூக்கிவிடஎவருமில்லை

^ஊஎனதுகர்த்தராகியஆண்டவர்இவற்றைக்

கூறுகிறார்

1,000ஆட்களோடுநகரைவிட்டுப்போன

அதிகாரிகள்

100ஆட்களோடுதிரும்பிவருவார்கள்

100ஆட்களோடுநகரைவிட்டுப்போன

அதிகாரிகள்10ஆட்களோடுதிரும்பி

வருவார்கள்

கர்த்தர்இஸ்ரவேலரைத்திரும்பிவர

உற்சாகப்படுத்துகிறார்

^ஈகர்த்தர்இதனைஇஸ்ரவேல்நாட்டிடம்

கூறுகிறார்

என்னைத்தேடிவந்துவாழுங்கள்

^ஐஆனால்பெத்தேலைப்பார்க்காதீர்கள்

கில்காலுக்கும்போகாதீர்கள்

எல்லையைக்கடந்துபெயர்செபாவிிற்குப்

போகாதீர்கள்

கில்காலிலுள்ளஐனங்கள்சிறைபிடிக்கப்படுவார்கள்

பெத்தேல்அழிக்கப்படும்

^ஊகர்த்தரிடம்போய்வாழுங்கள்

நீங்கள்கர்த்தரிடம்போகாவிட்டால்பிறகு

யோசேப்பின்வீட்டில்நெருப்புபற்றும்

அந்நெருப்புயோசேப்பின்வீட்டைஅழிக்கும்

பெத்தேலில் அந்நெருப்பை எவராலும்
நிறுத்த முடியாது

எகூ நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம்போக
வேண்டும்

தேவன் நட்சத்திரக்கூட்டங்களைப் படைத்தார்
அவர் இருளைக்காலை ஒளியாக மாற்றுகிறார்
அவர் பகல் ஒளியை இரவின் இருளாக
மாற்றுகிறார்

அவர்கடலிலுள்ள தண்ணீரை அழைத்து
அதனை பூமியில் ஊற்றுகிறார்

அவரது நாமம் யேகோவா

அவர் ஒரு பலமான நகரைப்பாதுகாப்பாக
வைத்து இன்னொரு பலமான நகரை அழிய
விடுகிறார்

இஸ்ரவேலர்கள் செய்த பாவச் செயல்கள்
நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள்
நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள் கொன்று
தரையில் விழ விடுகிறீர்கள்

க⁰ தீர்க்கதரிசிகளே பொது இடங்களுக்குச்
சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு
எதிராகப் பேசுங்கள்

அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய
உண்மைகளைப் போதிக்கிறார்கள் ஜனங்கள்
அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள்

கக நீங்கள் நியாயமற்றவரிகளை எளிய
ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள்

நீங்கள் கோதுமையைச் சமைச்சுமையாக
அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள்

நீங்கள்செதுக்கப்பட்டகற்களால்அழகான
 வீடுகளைக்கட்டுகிறீர்கள்
 ஆனால்அவ்வீடுகளில்நீங்கள்
 வாழமாட்டீர்கள்
 நீங்கள்அழகானதிராட்சைத்தோட்டங்களைப்
 பயிர்செய்கிறீர்கள்
 ஆனால்நீங்கள்அவற்றிலிருந்துமதுவைக்
 குடிக்கமாட்டீர்கள்
 ௧௨ ஏனென்றால்நான்உங்களதுஅநேகப்
 பாவங்களைஅறிவேன்
 நீங்கள்சிலதீயச்செயல்களைச்
 செய்திருக்கிறீர்கள்
 நீங்கள்நேர்மையானவர்களைப்
 புண்படுத்துகிறீர்கள்
 நீங்கள்தீமைசெய்யப்பணம்வாங்குகிறீர்கள்
 நீங்கள்ஏழைகளுக்குவழக்குமன்றங்களில்
 நீதிவழங்குவதில்லை
 ௧௩ அப்போதுஞானமிக்கஆசிரியர்கள்
 அமைதியாகஇருப்பார்கள்
 ஏனென்றால்இதுகெட்டநேரம்
 ௧௪ நீங்கள்தேவன்உங்களோடுஇருப்பதாகச்
 சொல்கிறீர்கள்
 எனவேநீங்கள்தீமையையல்லநன்மையைச்
 செய்யவேண்டும்
 அப்போதுநீங்கள்வாழ்வீர்கள்
 சர்வவல்லமையுள்ளதேவனாகியகர்த்தர்
 உண்மையில்உங்களோடுஇருப்பார்
 ௧௫ தீமையைவெறுத்துநன்மையை
 விரும்புங்கள்

வழக்குமன்றங்களுக்குநியாயத்தைக்
கொண்டுவாருங்கள்
பிறகுசர்வவல்லமையுள்ளதேவனாகிய
கர்த்தர்
யோசேப்புகுடும்பத்தில்மீதியிருப்பவர்களிடம்
இரக்கமாயிருப்பார்

பெருந்துக்ககாலம்வந்துகொண்டிருக்கிறது
கூஎன் ஆண்டவராகியசர்வவல்லமையுள்ள
தேவன்சூறுகிறார்
ஐனங்கள்பொதுஇடங்களில்
அழுதுகொண்டிருப்பார்கள்
ஐனங்கள்தெருக்களில்அழுதுகொண்டிருப்பார்கள்
ஐனங்கள்ஒப்பாரிவைப்பவர்களை
வாடகைக்குஅமர்த்துவார்கள்
கூஐனங்கள்திராட்சைத்தோட்டங்களில்
அழுதுகொண்டிருப்பார்கள்
ஏனென்றால்நான்அவ்வழியேகடந்துபோய்
உன்னைத்தண்டிப்பேன்என்றுகர்த்தர்
கூறினார்
கூஅஉங்களில்சிலர்
கர்த்தருடையநியாயத்தீர்ப்புக்குரிய
நாளைப்பார்க்கவிரும்புகிறீர்கள்
நீங்கள்அந்நாளைஏன்பார்க்க
விரும்புகிறீர்கள்
கர்த்தருடையஅந்தச்சிறப்புநாள்ஒளியை
அல்லஅந்தகாரத்தையேகொண்டுவரும்
கூநீங்கள்சிங்கத்திடமிருந்துதப்பிஓடிவந்த
ஒருவன்
கரடியால்தாக்கப்பட்டதுபோன்றுஆவீர்கள்

நீங்கள்ஒருவன்பாதுகாப்பிற்காகத்
தன்வீட்டிற்குள்நுழைந்துசுவற்றில்
சர்யந்தபோது

பாம்பால்சுடிக்கப்பட்டவனைப்போன்று
இருப்பீர்கள்

உ௦ கர்த்தருடையசிறப்புநாள்ஒளியைஅல்ல
அந்தகாரத்தைக்கொண்டுவரும்
அந்நாள்மகிழ்ச்சியைகொண்டுவராது
ஆனால்துக்கத்தைக்கொண்டுவரும்
அந்நாள்கொஞ்சமும்ஒளிஇல்லாத
அந்தகாரமானநாளாயிருக்கும்

இஸ்ரவேலின்தொழுதுகொள்ளுதலை
கர்த்தர்ஏற்கமறுக்கிறார்

உ௧ நான்உங்கள்விடுமுறைநாட்களை
வெறுக்கிறேன்
நான்அவற்றைஏற்கமாட்டேன்
நான்உங்கள்ஆன்மீகக்கூட்டங்களால்
மகிழவில்லை

உ௨ நீங்கள்தகனபலியையும்தானியக்
காணிக்கையையும்எனக்குக்கொடுத்தாலும்
நான்ஏற்றுக்கொள்ளமாட்டேன்
நீங்கள்தரும்சமாதானபலியில்உள்ள
கொழுத்தமிருகங்களைப்பார்க்கக்கூடமாட்டேன்

உ௩ நீங்கள்இங்கிருந்துஉங்கள்இரைச்சலான
பாடல்களைஅகற்றுங்கள்
நான்உங்கள்வீணைகளில்வரும்இசையைக்
கேட்கமாட்டேன்

உ௪ நீங்கள்உங்கள்நாட்டில்நியாயத்தை
ஆற்றைப்போன்றுஓடவிடவேண்டும்

நன்மையானதுஓடையைப்போன்றுஉங்கள்
நாட்டில்வற்றாமல்ஓட்டும்
௨௫ இஸ்ரவேலேநீங்கள்எனக்குபலிகளையும்
காணிக்கைகளையும்வனாந்தரத்தில்40
ஆண்டுகளாகக்கொடுத்தீர்கள்
௨௬ ஆனால்நீங்கள்உங்கள்அரசனானசக்கூத்
கைவான்சிலைகளையும்சுமந்தீர்கள்
நீங்களாகநட்சத்திரத்தைஉங்கள்
தெய்வமாக்கினீர்கள்
௨௭ எனவேநான்உங்களைதமஸ்குவக்கு
அப்பால்
சிறையாகச்செல்லச்செய்வேன்
என்றுகர்த்தர்சொல்லுகிறார்
அவரதுநாமம்சர்வவல்லமையுள்ளதேவன்

கூ

இஸ்ரவேலிலிருந்துநல்லகாலங்கள்
அகற்றப்படும்
௧௪ யோனில்வாழ்க்கையைமிகவும்எளிதாக
எடுத்துக்கொண்டு
சமாரியாமலையில்மிகவும்பாதுகாப்பு
இருப்பதாகஎண்ணும்ஜனங்களே
உங்களுக்குமிகுந்தகேடுவரும்
நீங்கள்மிகமுக்கியமானநாட்டின்
முக்கியமானதலைவர்கள்இஸ்ரவேல்வீட்டார்
உங்களிடம்ஆலோசனைக்காகவருகிறார்கள்
௨௮ கல்னேவுக்குப்போய்ப்பாருங்கள்
அங்கிருந்துஆமாத்என்னும்பெருநகருக்குப்
போங்கள்
பெலிஸ்தியர்களின்காத்நகருக்குப்போங்கள்

நீங்கள்இந்தஇராஜ்யங்களைவிடச்
 சிறந்தவர்களா
 இல்லைஅவர்கள்நாடுகள்உங்கள்
 நாட்டைவிடபெரியவையா
 ௩நீங்கள்அந்தத்தண்டனைதரும்நாளை
 நோக்கிவிரைகிறீர்கள்
 அந்தவன்முறைஆட்சியைமிகவும்பக்கத்தில்
 கொண்டுவருகிறீர்கள்
 ௪ஆனால்இப்போதுநீங்கள்எல்லா
 வசதிகளையும்அனுபவிக்கிறீர்கள்
 நீங்கள்தந்தக்கட்டில்களில்படுக்கிறீர்கள்
 நீங்கள்மஞ்சங்களில்நீட்டிநிமிர்ந்து
 கிடக்கிறீர்கள்
 நீங்கள்மந்தையிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட
 இளம்ஆட்டுக்குட்டிகளையும்மாட்டுத்
 தொழுவத்திலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட
 கன்றுக்குட்டிகளையும்உண்கிறீர்கள்
 ௫நீங்கள்உங்கள்வீணைகளைமீட்டுகிறீர்கள்
 தாவீதைப்போன்றுஉங்கள்இசைக்
 கருவிகளில்பயிற்சிசெய்கிறீர்கள்
 ௬நீங்கள்அழகானகிண்ணங்களில்மது
 குடிக்கிறீர்கள்
 நீங்கள்சிறந்தமணப்பொருட்களை
 பயன்படுத்துகிறீர்கள்
 யோசேப்பின்குடும்பம்அழிக்கப்படுவதைக்
 கண்டு
 கொஞ்சமும்கவலைப்படாமல்இருக்கிறீர்கள்
 ௭அந்தஜனங்கள்இப்பொழுதுமங்சங்களில்

வசதியாகப்படுத்திருக்கிறார்கள்
 ஆனால் அவர்களின் நல்லநேரங்கள்
 முடிவடையும் அவர்கள் அந்நிய
 நாட்டுக்குக் கைதிகளைப்போன்று
 கொண்டு செல்லப்படுவார்கள்
 எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களில் இவர்கள்
 முதன்மையானவர்களாக இருப்பார்கள்
 அனதுகர்த்தராகிய ஆண்டவர் அவரது
 சொந்தநாமத்தைப்பயன்படுத்திவாக்குறுதி
 கொடுத்தார் சர்வவல்லமையுள்ள
 தேவனாகிய கர்த்தர் இந்தவாக்குறுதியை
 அளித்தார்
 நான் யாக்கோபுபெருமைக்கொள்கிற
 காரியங்களைவெறுக்கிறேன்
 நான் அவனதுபலமுள்ளகோபுரங்களை
 வெறுக்கிறேன்
 எனவே நான் பகைவன் இந்தநகரத்தையும்
 அதிலுள்ள எல்லாப்பொருட்களையும்
 எடுத்துக்கொள்ளவிடுவேன்
 கொஞ்சம் இஸ்ரவேலர்களே உயிரோடு
 விடப்படுவர்
 கூ அப்போது சிலவீடுகளில் பத்துபேர்
 உயிர்பிழைக்கலாம் ஆனால் அவர்களும்
 மரித்துப்போவார்கள்
 கூ^௦ ஒருவன் மரிக்கும்போது ஒரு உறவினன்
 வந்து உடலைப்பெற்று வெளியே
 எடுத்துக்கொண்டு எரிக்கவருவான்
 உறவினன் எலும்பை வெளியே
 கொண்டு போகவருவான் வீட்டின்

உட்புறத்திலேமறைந்திருக்கிறயாரையாவது
 அழைப்பான்
 உன்னோடுவேறுமரித்தஉடல்கள்உள்ளனவா
 என்றுகேட்பான்அந்தமனிதன்இல்லை
 என்றுபதில்சொல்லுவான்ஆனால்
 அந்தஉறவினன்நீமெளனமாயிருநாம்
 கர்த்தருடையநாமத்தைச்சொல்லக்கூடாது
 என்றுசொல்வான்
 கூகபார்தேவனாகியகர்த்தர்கட்டளை
 கொடுப்பார்
 பெரியவீடுகள்துண்டுகளாகஉடைக்கப்படும்
 சிறியவீடுகள்சிறியதுண்டுகளாக
 உடைக்கப்படும்
 கூஉ-ஜனங்கள்குதிரைகளைத்தளர்ந்த
 பாறைகளின்மேல்ஓடும்படிச்செய்வார்களா
 இல்லை
 ஜனங்கள்பசுக்களைபுழுவதற்கு
 பயன்படுத்துவார்களாஇல்லை
 ஆனால்நீங்கள்எல்லாவற்றையும்தலை
 கீழாகத்திருப்பினீர்கள்
 நீங்கள்நன்மையையும்நேர்மையையும்
 விஷமாகமாற்றினீர்கள்
 கூங-நீங்கள்லோடேபரில்மகிழ்ச்சியாக
 இருக்கிறீர்கள்
 நீங்கள்நாங்கள்எங்கள்சொந்தபலத்தால்
 கர்ணாயீமைஎடுத்துக்கொண்டோம்என்று
 சொல்கிறீர்கள்
 கூச ஆனால்இஸ்ரவேலேநான்உங்களுக்கு
 எதிராகஒருநாட்டைக்கொண்டுவருவேன்

அந்நாடுஉன்முழுநாட்டுக்கும்அது
 லெபோஆமாத்தமுதல்அரபாஓடைவரை
 துன்பங்களைக்கொண்டுவரும்சர்வ
 வல்லமையுள்ளதேவனாகியகர்த்தர்
 இவற்றைக்கூறினார்

எ

வெட்டுக்கிளிகளின்தரிசனம்

௧கர்த்தர்என்னிடம்இதனைக்காட்டினார்
 அரசனின்முதல்அறுவடைக்குப்பின்
 இரண்டவாதுவிளைச்சல்தொடங்குகிற
 காலத்தில்அவர்வெட்டுக்கிளிகளை
 உருவாக்கினார்

௨வெட்டுக்கிளிகள்நாட்டிலுள்ளபுல்
 அனைத்தையும்தின்றனஅதற்குப்பிறகு
 நான்எனதுகர்த்தராகியஆண்டவரே
 உம்மைக்கெஞ்சுகிறேன்எங்களைமன்னியும்
 யாக்கோபுஉயிர்ப்பிழைக்கமுடியாதுஅவன்
 மிகவும்சிறியவன்என்றுசொன்னேன்
 ௩பிறகுகர்த்தர்இதைப்பற்றிஅவரது
 மனதைமாற்றினார்கர்த்தர்அந்தகாரியம்
 நடைபெறாதுஎன்றார்

நெருப்பின்தரிசனம்

௪எனதுகர்த்தராகியஆண்டவரேஎன்னிடம்
 இவற்றைக்காட்டினார்நான்அக்கினியாலே
 நியாயத்தீர்ப்புக்காகக்கூப்பிடுகிற
 தேவனாகியகர்த்தரைபார்த்தேன்நெருப்பு
 பெரியஆழியைஅழித்ததுநெருப்புநாட்டை
 அழிக்கத்தொடங்கியது

௫ஆனால்நான்தேவனாகியகர்த்தாவே

நிறுத்தும்நான்உம்மைக்கெஞ்சுகிறேன்
யாக்கோபுஉயிரோடுவாழமுடியாதுஅவன்
மிகவும்சிறியவன்என்றேன்

௬பிறகுசுர்த்தர்இதைப்பற்றிதம்மனதை
மாற்றிக்கொண்டார்தேவனாகியசுர்த்தர்
அந்தக்காரியம்நடைபெறாதுஎன்றார்

தூக்குநூலின்தரிசனம்

௭சுர்த்தர்எனக்குஇதனைக்காட்டினார்குர்த்தர்
ஒருசுவரின்பக்கத்தில்தூக்குநூலைத்தம்
சுர்த்தில்பிடித்துக்கொண்டுநின்றார்(அச்சுவர்
தூக்குநூலினால்சுறிக்கப்பட்டிருந்தது
அசுர்த்தர்ஆமோஸ்என்னபார்க்கிறாய்என்று
கேட்டார்

நான்ஒருதூக்குநூல்என்றேன்
பிறகுஎன்ஆண்டவர்பார்என்இஸ்ரவேல்
ஐனங்களிடம்தூக்குநூலைநான்விடுவேன்
நான்அவர்களதுகோணல்தன்மை
இனிமேலும்பரிசோதனையைக்கடந்துசெல்ல
விடமாட்டேன்நான்அந்தக்கெட்டபகுதிகளை
நீக்குவேன்

௯சாக்கின்மேடைகள்அழிக்கப்படும்

இஸ்ரவேலின்பரிசுத்தஇடங்கள்
கற்குவியல்கள்ஆக்கப்படும்நான்
யெரோபெயாங்குடும்பத்தைவாளால்தாக்கிக்
கொல்வேன்என்றார்

அமத்தியாஆமோசைத்தடுக்க

முயல்கிறான்

௧௦பெத்தேலின்ஆசாரியன்அமத்தியா

இஸ்ரவேலின்அரசனானயெரோபெயாமுக்கு

இச்செய்தியை அனுப்பினான் ஆமோஸ்
 உனக்கு எதிராக தீட்டங்கள் தீட்டுகிறான்
 அவன் இஸ்ரவேல் உனக்கு எதிராகப்
 போராட முயற்சி செய்கிறான் இந்த நாடு
 அவனது வார்த்தைகளையெல்லாம்
 சகித்துக் கொள்ளாது

கக ஆமோஸ்யெரொபெயாம்வாளால்
 கொல்லப்படுவான் இஸ்ரவேல் ஜனங்கள்
 அவர்களது நாட்டிலிருந்து சிறைகளாகச்
 செல்வார்கள் என்று சொல்லியிருக்கிறான்
 கஉ அமத் சியாவும் ஆமோஸிடம் சொன்னான்
 தீர்க்கதரிசியே போயுதாவுக்குப்போய் அங்கு
 சாப்பிடு அங்கே உனது பிரச்சாரத்தைச் செய்

கங ஆனால் இனிமேல் பெத்தேலில்
 தீர்க்கதரிசனம் சொல்லாதே இது
 யெரோபெயாமின்பரிசுத்தமான இடம் இது
 இஸ்ரவேலின் ஆலயம்

கச பிறகு ஆமோஸ் அமத் சியாவுக்குப்பதில்
 சொன்னான் நான் தொழில் ரீதியான
 தீர்க்கதரிசி இல்லை நான் தீர்க்கதரிசியின்
 குடும்பத்திலிருந்து வரவில்லை நான்
 மந்தையைப்பாதுகாக்கிறவன் நான்காட்டத்தி
 மரங்களைக்கவனித்து வருபவன்

கரு நான் ஒருமேய்ப்பன் நான் மந்தையின்
 பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை
 அழைத்தார்கர்த்தர் போ எனது இஸ்ரவேல்
 ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு என்று
 என்னிடம் சென்னார்

கக எனவே கர்த்தருடைய செய்தியைக்கேள்

இஸ்ரவேலுக்குஎதிராகத்தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டாம்ஈசாக்கின்சூடும்பத்துக்கு
எதிராகப்பிரச்சாரம்செய்யாதேஎன்றுநீ
சொல்கிறாய்

^{௧௭}ஆனால்கர்த்தர்கூறுகிறார்உன்
மனைவிநகரத்தில்விபச்சாரிஆவாள்
உனதுமகன்களும்மகள்களும்வாளால்
கொல்லப்படுவார்கள்மற்றஜனங்கள்
உனதுநாட்டைஎடுத்துதங்களுக்குள்
பகிர்ந்துகொள்வார்கள்நீஅயல்நாட்டில்
மரணமடைவாய்இஸ்ரவேல்ஜனங்கள்
நிச்சயமாகஇந்தநாட்டைவிட்டுச்
சிறையெடுக்கப்படுவார்கள்

அ

பழுத்தகனியின்தரிசனம்

^{௧௮}கர்த்தர்இதனைஎனக்குக்காட்டினார்
நான்கோடைகாலகனியுள்ளகூடையைப்
பார்த்தேன்

^{௧௯}ஆமோஸ்நீஎன்னபார்க்கிறாய்என்று
என்னிடம்கேட்டார்
நான்ஒருகோடைக்கனியுள்ளகூடைஎன்றேன்
பிறகுகர்த்தர்என்னிடம்கூறுகிறார்இஸ்ரவேல்
ஜனங்களுக்குமுடிவுவந்துவிட்டதுஇனி
அவர்களின்பாவங்களைநான்கவனிக்காமல்
விடமாட்டேன்

^{௨௦}ஆலயப்பாடல்கள்மரணப்பாடல்களாக
மாறும்எனதுகர்த்தராகியஆண்டவர்இவற்றை
கூறினார்எல்லாஇடங்களிலும்மரித்த
உடல்கள்கிடக்கும்மெளனமாகஜனங்கள்

மரித்தஉடல்களைஎடுத்துப்போய்குவியலாக
எறிவார்கள்என்றார்

இஸ்ரவேல்வியாபாரிகள்பணம்
சம்பாதிப்பதில்மட்டுமேஆர்வமாக
இருக்கிறார்கள்

^௪எனக்குச்செவிகொடுங்கள்நீங்கள்
உதவியற்றஜனங்கள்மீதுநடக்கிறீர்கள்
நீங்கள்இந்தநாட்டிலுள்ளஏழைஜனங்களை
அழிக்கமுயற்சிசெய்கிறீர்கள்

விவியாபாரிகளாகியநீங்கள்கூறுகிறீர்கள்
நாங்கள்தானியம்விற்காமாவாசை
எப்பொழுதுமுடியும்

நாங்கள்கோதுமையைவிற்கக்கொண்டுவர
ஓய்வுநாள்எப்பொழுதுமுடியும்
எங்களால்விலையைஏற்றிஅளவைக்
குறைக்கமுடியும்

அளவுக்கருவிகளைநமக்குஅதிகம்லாபம்
கிடைக்கிறவிதத்தில்மாற்றிஜனங்களை
ஏமாற்றுவோம்

^௫ஏழைஜனங்களால்தம்கடன்களைச்செலுத்த
முடியாது

எனவேநாங்கள்அவர்களைஅடிமைகளாக
வாங்குவோம்

நாங்கள்ஒருஜோடிபாதரட்சைக்குரிய
பணத்தால்

அந்தஉதவியற்றஜனங்களைவாங்குவோம்
ஓநாங்கள்நிலத்தில்சிதறிக்கிடக்கிற
கோதுமைகளைவிற்கமுடியும்

^௬கர்த்தர்ஒருவாக்குறுதிசெய்தார்அவர்

யாக்கோபின்பெருமைஎன்றதமதுநாமத்தை
பயன்படுத்திஇந்தவாக்குறுதியைச்செய்தார்
நான்அந்தஜனங்கள்செய்தவற்றை
மறக்கமாட்டேன்

அ அவற்றால்முழுநாடும்நடுங்கும்
இந்நாட்டிலுள்ளஒவ்வொருவரும்
மரித்துப்போனவர்களுக்காகஅழுவார்கள்
முழுநாடும்எகிப்திலுள்ளநைல்நதியைப்
போன்றுஉயர்ந்துதாழும்
இந்தநாடுதடுமாறிப்போகும்

௯ கர்த்தர்இவற்றையும்கூறினார்
அந்தவேளையில்நான்சூரியனை
நடுப்பகலில்மறையச்செய்வேன்
நான்பகல்வேளையில்பூமியைஇருளச்
செய்வேன்

௧௦ நான்உங்கள்விடுமுறைநாட்களை
மரித்தவர்களுக்காகஒப்பாரிவைக்கும்
நாளாக்குவேன்

உங்கள்பாடல்கள்எல்லாம்மரித்த
ஜனங்களுக்காகப்பாடப்படும்சோகப்
பாடல்களாகும்

நான்ஒவ்வொருவர்மீதும்துக்கத்திற்கான
ஆடையைஅணிவிப்பேன்

நான்எல்லாத்தலைகளையும்
வழுக்கையாக்குவேன்

நான்மரித்துப்போனஒரேமகனுக்காகஅழும்
ஒப்பாரியைப்போன்றுஆக்குவேன்
இதுஒருமிகவும்கசப்பானமுடிவாயிருக்கும்

தேவனுடையவார்த்தைகிடைக்காத
 கொடியபஞ்சம்வந்துகொண்டிருக்கிறது
 கக கர்த்தர் கூறுகிறார்
 பார்தேசத்தின்மேல்பஞ்சத்தை அனுப்பும்
 நாட்கள்வரும்
 ஜனங்கள் அப்பத்துக்காகப்பசித்திருக்கமாட்டார்கள்
 தண்ணீருக்காகத்தவித்திருக்கமாட்டார்கள்
 இல்லைகர்த்தரிடமிருந்துவரும்
 வார்த்தைகளுக்காக ஜனங்கள்பசியோடு
 இருப்பார்கள்
 கஉ ஜனங்கள் சவக்கடலிலிருந்துமத்தியத்
 தரைக்கடலுக்கும்
 வடக்கிலிருந்துகிழக்குக்கும் அலைவார்கள்
 ஜனங்கள் கர்த்தருடையவார்த்தைகளுக்காக
 அங்கும்இங்கும் அலைவார்கள்
 ஆனால் அவர்கள் அதைக்கண்டு
 கொள்ளமாட்டார்கள்
 கங அந்தநேரத்தில் அழகான ஆண்களும்
 பெண்களும் தாகத்தால்
 பலவீனம் அடைவார்கள்
 கச அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின்
 பேரில் வாக்குறுதி செய்தனர்
 அவர்கள் தானே உன் தேவனுடைய உயிரின்
 மேல் வாக்குறுதி அளிக்கிறோம் என்றார்கள்
 மேலும் அவர்கள்
 பெயர்செபாவின் தேவனுடைய உயிரின் மேல்
 நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்
 என்றார்கள்
 ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள்

அவர்கள்மீண்டும்எழமாட்டார்கள்

சு

பலிபீடத்தின்அருகில்கர்த்தர்நிற்கும்
தரிசனம்

^கநான்என்ஆண்டவர்பலிபீடத்தின்அருகில்
நிற்பதைக்கண்டேன்

அவர்நீவாசல்நிலைகள்அசையும்படி
தூண்களைஅடித்து

அவற்றைஅவர்கள்எல்லாருடையதலையின்
மேலும்விழஉடைத்துப்போடு

ஜனங்களில்எவராவதுஉயிரோடுமீந்தால்
பிறகுநான்அவர்களைவாளால்கொல்வேன்

ஒருவன்வெளியேஓடிவிடலாம்
ஆனாலும்அவன்தப்பமுடியாது

ஜனங்களில்ஒருவரும்தப்பஇயலாது
^உஅவர்கள்தரையில்ஆழமாகத்தோண்டிப்

போனாலும்

நான்அவர்களைஅங்கிருந்துவெளியே
எடுப்பேன்

அவர்கள்வானம்வரைஏறிப்போனாலும்
நான்அவர்களைஅங்கிருந்துதரைக்குக்

கொண்டுவருவேன்

^ஙஅவர்கள்கர்மேல்மலையின்உச்சியில்
ஒளிந்தாலும்நான்அவர்களைஅங்கே

காண்பேன்

நான்அவர்களைஅங்கிருந்துஎடுப்பேன்
அவர்கள்என்னிடமிருந்துஓடிக்கடலின்

ஆழத்திற்குப்போனாலும்

நான்பாம்புக்குகட்டளையிடுவேன்

அது அவர்களைக்கடிக்கும்

௪ அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பகைவர்களாகக் கொண்டு செல்லப்பட்டால் நான் வாளுக்குக்கட்டளையிடுவேன் அது அங்கே அவர்களைக்கொல்லும் ஆம்நான் அவர்களைக்கவனிப்பேன் ஆனால்நான் அவர்களுக்குத்துன்பம் தரும்வழிகளைக்கொடுப்பதற்கே பார்ப்பேனேயல்லாமல்நன்மையைத்தருவதற்கல்ல என்றார்

தண்டனை ஜனங்களை அழிக்கும்

௫ எனது சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர்பூமியைத்தொடர்ந்து உருகும் பிறகு நாட்டில் உள்ள ஜனங்கள் எல்லோரும் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுவார்கள் நாடானது எகிப்தின் நைல்நதி போன்று உயர்ந்துதாழும்

௬ கர்த்தர் ஆகாயங்களுக்கு மேல்தனது

உயர்ந்த அறைகளைக்கட்டினார் அவர்பூமிக்கு மேல்தன் ஆகாயத்தை வைத்தார் அவர்கடலின்தண்ணீரை அழைத்து பூமியின் மேல் மழையாக அதனைக் கொட்டுகிறார்

யேகோவா என்பது அவரது நாமம்

இஸ்ரவேல் அழியும் என்று கர்த்தர்

வாக்குறுதியளிக்கிறார்

௭ கர்த்தர் இதனைச் சொல்கிறார்

இஸ்ரவேலே நீ எனக்கு எத்தியோப்பியர்களைப் போன்றிருக்கிறாய்

நான்இஸ்ரவேலரைஎகிப்துநாட்டிலிருந்து
கொண்டுவந்தேன்
நான்கப்தோரிலிருந்துபெலிஸ்தியரைக்
கொண்டுவந்தேன்
கீரிலிருந்துசீரியரைக்கொண்டுவந்தேன்
அஎனதுகர்த்தராகியஆண்டவர்பாவமுள்ள
இராஜ்யத்தை(இஸ்ரவேல்கவனித்துக்
கொண்டிருக்கிறார்கர்த்தர்சொன்னார்
பூமியின்முகத்திலிருந்துஇஸ்ரவேலர்களைத்
துடைப்பேன்
ஆனால்நான்யாக்கோபின்குடும்பத்தை
முழுமையாகஅழிக்கமாட்டேன்
^{கூ}நான்இஸ்ரவேல்நாட்டைஅழிப்பதற்குக்
கட்டளைகொடுத்துக்கொண்டிருக்கிறேன்
நான்இஸ்ரவேல்ஜனங்களைஅனைத்து
நாடுகளிலும்சிதறவைப்பேன்
ஆனால்இதுஒருவன்மாவைஜல்லடையில்
சலிப்பதுபோன்றது
அவன்ஜல்லடையில்சலிக்கும்போதுநல்ல
மாவுகீழேவிழுந்துவிடும்
ஆனால்கோதுமைஉமிபிடிபடும்யாக்கோபின்
குடும்பத்திற்கும்இவ்விதமாகவேஇருக்கும்
^{கூ}என்ஜனங்களிலுள்ளபாவிகள்
நமக்குஎந்தக்கேடும்ஏற்படாதுஎன்கிறார்கள்
ஆனால்அந்தஜனங்கள்அனைவரும்வாளால்
கொல்லப்படுவார்கள்

இராஜ்யத்தைமீண்டும்நிறுவுவதாக
தேவன்வாக்குறுதியளிக்கிறார்

^{கூ}தாவீதின்கூடாரம்விழுந்திருக்கிறது

ஆனால் அந்நேரத்தில் நான் மீண்டும் அவன்
 கூடாரத்தை அமைப்பேன்
 நான் சுவர்களில் உள்ளதுவாரங்களைச்
 சரிசெய்வேன்
 நான் அழிந்து போன கட்டிடங்களை மீண்டும்
 கட்டுவேன் நான் அவற்றை முன்பு இருந்தது
 போன்று கட்டுவேன்
 கஉ பிறகு ஏதோ மில் உயிருடன்
 விடப்பட்டவர்களும்
 என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும்
 கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்
 கர்த்தர் அவற்றைச் சொன்னார்
 அவர் அவை நடக்கும்படிச் செய்வார்
 கங் கர்த்தர் கூறுகிறார் நிலத்தை உழுகிறவன்
 அறுவடை செய்பவனை முந்திச் செல்லும்
 காலம் வரும்
 திராட்சை ஆலையை வைத்திருப்பவன்
 திராட்சை பயிரிட்டுப் பழங்களைப்
 பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும்
 இனிய மதுவானது குன்றுகளிலும்
 மலைகளிலும் கொட்டும்
 கசு இஸ்ரவேலே நான் என் ஜனங்களை
 அடிமைத்தனத்திலிருந்து மீட்டுவருவேன்
 அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும்
 கட்டுவார்கள்
 அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள்
 அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள்
 அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை
 குடிப்பார்கள்

அவர்கள்தோட்டங்களைப்பயிரிடுவார்கள்
அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை
உண்பார்கள்
கருநான்என்ஐனங்களை அவர்கள்நிலத்தில்
நாட்டுவேன்
அவர்கள்மீண்டும்பிடுங்கப்படமாட்டார்கள்
அவர்கள்நான்கொடுத்தநாட்டிலேயே
இருப்பார்கள்
என்றுஉங்கள்தேவனாகியகர்த்தர்கூறுகிறார்